

பத்திரிக்கைச் செய்தி

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மட்டும் பயிற்சியை துவங்குவதற்கு விதிமுறைகளுடன், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அனுமதி பெற்று வர வேண்டும். விளையாட்டு பயிற்சிகளை பாதுகாப்பான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பயிற்சிக்கு வரும் நபர்களிடம் உள்ளே நுழையும்பொழுது வெப்பமானி சோதனை செய்யப்படும். இதற்கென தனிக்குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். 15 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

தடகளம், ஹாக்கி, கைப்பந்து, கையுந்துபந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, டென்னிஸ், ஆகிய விளையாட்டுகளுக்கு 2 மீட்டர் சமூக இடைவெளியுடன் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

டேக்வோண்டா, ஜுடோ, கபாடி, கராத்தே, குத்துச்சண்டை, ஊகு, மல்யுத்தம் ஆகிய விளையாட்டுக்களுக்கு உடற்பயிற்சிக்கு மட்டும் அனுமதி. குழு விளையாட்டில் (Skill Test) தனிப்பட்ட விளையாட்டு நுணுக்கங்களை கற்றுக்கொள்ள குறைந்த நபர்களுடன் சமூக இடைவெளியுடன் பயிற்சி அளிக்கப்படும். அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும்.

விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தனித்தனி உபகரணங்களை பயன்படுத்த வேண்டும், விளையாட்டு உபகரணங்களை பகிர்ந்து கொள்ள கூடாது. பயிற்சிக்கு முன்பும், பின்பும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநர்கள் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும். பயிற்சி மேற்கொள்வதற்கு நுழைவுபடிவத்தினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்திலிருந்து பெற்று சான்றுடன் சமர்ப்பிக்க வேண்டும். உடற்பயிற்சி கூடம் மற்றும் நீச்சல்குளம் செயல்பட தடை தொடர்கிறது. Standard Operating Procedure (SOP) விதிமுறைகளுடன் பயிற்சி மேற்கொள்ளப்படும்.

மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர், அரியலூர் அவர்களை 7401703499 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.த.ரத்னா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், அரியலூர்.